

ஸ்ரீ:

ஸ்ரீமதே நிகமாந்தமஹாதேஸிகாய நம:

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிககேஸரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ராஜகோபாலதாஸன் அருளிச்செய்த

|| எட்டின் கட்டு ||
(அஷ்டாக்ஷரத்தின் வலிமை)

This document has been prepared by*

Sunder Kidambi

with the blessings of

ஸ்ரீ ரங்கராமாநுஜ மஹாதேஸிகன்

His Holiness *śrīmad āṇḍavan* of *śrīraṅgam*

*This was typeset using skt, L^AT_EX, Itrans, and the iitmtam font.

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

॥ எட்டின் கட்டு ॥
(அஷ்டாக்ஷரத்தின் வலிமை)
அகாரத்தின் பொருள்

அவ்வண்ணம் காக்கும் இறையாய் அனைத்தின் காரணமாய்*
உன்வண்ணம் காட்டும் திருமறையாய் மூலத்தின் முதலாய்*
நின்வண்ணம் ஏற்று வளம்பெறும் வலம்புரிசங்கின் வடிவே*
மெய்வண்ணம் தெரிய தெளிவீர் மூன்றின்முதலின் முதலே (1)

நான்காம் வேற்றுமை உருபு-பொருள்
மருளால் மதியின்றி தானே
அதிபதியென மகிழும் மாந்தர்காள்*
அருளால் விலையின்றி யாவரும்
அவனடிமை இனி அறிவீர்காள்*
தொடரும் வலையில் தொலையும்
துன்பம் அவ்வேற்றுமை உருபால்*
புகலும் புனிதன்பணியில் என்றும்
பொருந்தும் பெருநல் வாழ்வால் (2)

உகாரத்தின் பொருள்

உணரும் கருத்து உரிமை அவனுக்கே எனக் கொண்டு*
இகமும் தெய்வம் இடையில் மற்றவை மீது பற்றற்று*
புகழும் பரமன் பண்பே பொங்கும் பரிவு என்றே*
மகிழும் மனத்தில் மலரும் மறுமைப் பயனும் அன்றே (3)

உகாரத்தின் மற்றொரு பொருள்

உறவாய் அதன்பின் நின்று அலர்மகள் அவனியை காக்க*
அறிவாய் மூவெழுத்து மறையும் அதையே ஆறாய் சேர்க்க*
பிரியாய் பரிதியும் ஒளியுமென புரியும் அவர்தம் அருளே*
அகவாய் இது ஒன்றையென அடையும் பரம் பொருளே (4)

மகாரத்தின் பொருள்

மாறாகி நிற்கும் சித்து இருபத்துநாலு தத்துவம் அத்தோடு*
 வேராகி வியக்கும் தனியிறை தரும் மிக்க இன்பத்தோடு*
 உனக்கே உயிரெனும் உணர்வால் உயரும் பக்குவத்தோடு*
 தனக்கே திகழும் உடலை தவிர்க்கும் தனித் தவத்தோடு (5)

நம: எனும் பதத்தின் பொருள்

மயங்கும் நிலை தானேயிறை தனதேயிவையெனும் குறுமதியே*
 உகக்கும் உடலும் உம்முயிரும் அவ்வுத்தமன் உயிரின் உடலே*
 விளங்கும் பொருள் அனைத்தும் அவனுடையென அறிந்தால்*
 விதிர்க்கும் வினைகள் விலகும் வணங்கும் நமயென பதத்தால் (6)

நார சப்தத்தின் பொருள்

அழியா அத்தன் அருளால் மறையா பல்லுயிர் பகலவன்போல்*
 வழுவா மாயக்கூத்தன் மேய்ப்பான் அவனடி தலை சேர்த்தால்*
 திருமாலே ஆக்கியளித்து அணைக்கும் உன்திருக் குணத்தாலே*
 தருவாயே உய்வு உம்மை நழுவா நார என்னும் திருவாக்காலே (7)

அயன சப்தத்தின் பொருள்

நெறியாய் அடையும் குறியாய்
 அடியுரை கூற்றில் ஆதாரமாய்*
 நிலையாய் உள்புகுந்தாய் அமலனாய்
 அலகிலா அருங்குணத்தாய்*
 இருப்பாய் அவைகளின் அனைத்து
 உறவாய் மற்றும் உள்ளுறைவாய்*
 நிறைவாய் மறைசுரந்து உரைப்பார்
 கழலைப் பணிவோர் விருப்பாய் (8)

ஆய சப்தத்தின் பொருள்

தீவினையால் திருமாலின் சேவை திறவே மறந்தினரே*
ஊழ்வினையால் சன்மம் பலவென புவியில் உழன்றினரே*
நல்லோர் நல்கிய நாரணன்மேல் நாலாம் வேற்றுமையே*
ஆய காட்டும் அவன் பணியே தூய நிலை என பற்றினரே (9)

பலன்

எட்டில் கண்ட கருத்தை எட்ட வொண்ணாத இடத்தை*
பாட்டில் பாவலர் பகன்ற எட்டும் ஒன்றான மறைநிதியை*
நம் நிலையில் நிலையை நிலையால் நிலையாக பற்றவே*
தம் நிலையில் நிலையை நிலையால் நிலையாகத் தருவரே (10)